

ශ්‍රී ලංකා විවෘත විශ්වාස්‍යාලය

නීතිමටදු උපාධි පාස්මාලාව - 4 වන මට්ටම

අච්චාන පරික්ෂණය - 2011

අන්ත්‍රීමුම ව්‍යවස්ථා නීතිය II - LWU 2314



කාලය - පැය තුනකි

දිනය: 2011 මාර්තු මස 29 වන දින

වේලාව: පෙ.ව. 9.30 සිට ප.ව. 12.30 දක්වා

විත් තොටියින් අවම වශයෙන් ප්‍රක්ෂන දෙක බැංක් ප්‍රක්ෂන පහකට පමණක් පිළිඳුරු සපයන්න. අපැහැදිලි අන් අඩුරුවලට ලකුණු ඇති කරනු ලැබේ.

I වන තොටිය

- ශ්‍රී ලංකා රජය බෝරුවල ප්‍රශ්නයෙන් සංවාරක ව්‍යාපෘතියක් ආරම්භ කිරීමට සැලසුම් කර ඇත. මෙම ව්‍යාපෘතිය සිය දිවර කැරුණු තෙයට අනිතකර ලෙස බැලු අනුයිදී සැක පහළ කරන ප්‍රශ්නයෙන් ‘ඒක්සත් දිවර සම්බිජ’ අඩාල බලධාරීන්ගේ බලපෑම් තක්සේරු වාර්තාවක් ඉල්ලා කිරී. විහාන් එවැනි වාර්තාවක් ඉඩා දීම බලධාරීන් විසින් ප්‍රතික්ෂේප කරනු ලැබේ. ඇත, විහාන් එක්සත් දිවර සම්බිජ’ බැහැර් ප්‍රදානුකාල කරීන්, අත්පතිකා බෙදා හරිමින් හා බෝරු ව්‍යාපෘති බෝරුවල තාරෑකාලීන ව්‍යාපෘතියක් සංවිධානය කළේය. විරෝධිතා ව්‍යාපෘතිය සිදු වෙතින් පවතින්දී පොලුසිය පැමිණු ව්‍යාපෘතිතාකරුවන්ට පහර දී ඔවුන්ගේ බැංක් ව්‍යාපෘතිය. ‘එක්සත් දිවර සම්බිජේ’ සභාපතිවරයා වූ සිරිසේනට තාරෑකාල කළ පොලුසිය සම්බිජ විපුරුවා හරින ලෙස ඔහුට තර්ජනය කළේය.

පසුදීන සිරිසේන සංවාරක ව්‍යාපෘතිය සම්බන්ධයෙන් වගකිව යුතු දේශපාලනයායෙන් දේශපාලන හා පොලුග්‍රිඩ පීටිය විවේචනය කරන් ලදී. එම්බුලුව සාකච්ඡා සිරිසේන ව්‍යාපෘතිය පිළිබඳව සාකච්ඡා කිරීම සඳහා සම්බිජේ රැස්වීමෙන් සැදුවීයෙයා. සාකච්ඡාව පැවතින්වෙන අතරතුර දී නාදුනන ප්‍රශ්නයෙකු විසින් සිරිසේනට වෙති තං සාකච්ඡා කරන ලදී.

සිය සම්බිජ හා සිරිසේන වෙනුවෙන් තොළීඩිකරණයෙන් මුළු අසිනිවාසිකම් නඩුවක් ගොනු කිරීමට එක්සත් දිවර සම්බිජ අදාළ කරයි.

සාකච්ඡා කරන්න.

(ලකුණු 20)

- කොළඹ පිහිටි ‘නිසාකා’ රජයේ විද්‍යාලයෙන් පළමු විසර සඳහා සිපුන් ඇතුළත් කිරීම සම්බන්ධයෙන් අධිකාපන අමාන්ත්‍යාලා විසින් විශේෂ විකුල්බෝධයෙන් නිකුත් කරන ලදී. ‘අයදුම්කරුගේ නිවිස පාසල්’ සිට කිලෝ 5 මීටර් 10 ක වටරුවු ප්‍රශ්නයෙන් දැඟ පිහිටා නිවිස යුතු ව්‍යාපෘතියෙන් සඳහන් විත් අවශ්‍යතාවක් විය. රෝස්ගේ දෙමාපියෙක් මෙම අවශ්‍යතාව සම්පූර්ණ කිරීම පිණිස ගුද ලේඛන ඉදිරිපත් කරන් තම දුරටතා විද්‍යාලයට ඇතුළයේ කර ගැනීමට සමත් වූහ. රෝස් පාසලට ඇතුළත් කර ගෙන අති ඔව දැනගත් රෝස්ගේ නිවිස අසඟ විසු ජුලියාගේ දෙමාපියෙක් ද ගුද ලේඛන සකස්කාට විද්‍යාලයට අයදුම්පතක් ඉදිරිපත් කළහ. ජුලියාගේ අයදුම්පත විද්‍යාලය විසින් ප්‍රතික්ෂේප කරන ලදී. ව්‍යුලෝබලයෙන් සඳහන් අවශ්‍යතාවක් සම්බන්ධයෙන් රෝස් හා ජුලියා සමුන තත්ත්වය සිටියන.

තව ද මෙම විද්‍යාලයේ පුරිපත්තිමය නීරණයක් අනුව ‘අඩු ආදායම් ලාංඡ දෙමාපියන්’ යන විශේෂ ගණයේ දෙමාපියන්ගේ දරුවන් කිදෙනෙක් වාර්ෂිකව විද්‍යාලයට ඇතුළත් කර ගනු ලැබේ. පුරියාගේ සිද්ධියට සමාන තත්ත්වයක සිරි කිමිම් මෙම ගණය ගටයෙන් විද්‍යාලයට ඇතුළත් කර ගත්තා ලද්දේ ඇගේ දෙමාපියන් අඩු ආදායම් ලාංඡන්ගේ ගණයට අයන් වූ හෙයිනි.

අප්පේත්තා හංගන්වයට පත් පුරියාගේ දෙමාපියෝ සිය දුරුවා විද්‍යාලයට ඇතුළත් කර නොහැකිම සහ රෝස් හා නිමිම ඇතුළත් කර ගැනීම අනියෝගයට ලක් කරමින් ගැළුණ්ඩාධිකරණයේ මුලික අයිතිවාසිකම් නඩුවක් පැවර්ණ.

මෙම නඩුව ව්‍යාග කළ ගැළුණ්ඩාධිකරණ විනිශ්චයකාරවරයා මඟ බැවේ උපකළුපනය කරමින් මෙම නීරණය වාර්තා කරන්න.

(ලකුණු 20)

3. ‘සංවර්ධනය සඳහා ආගම්’ ව්‍යක්ති ආගමික සභයෝගිතා අමාන්ත්‍යයට අනුයුත්ත රාජ්‍ය සංවිධානයක් දිනක් නීවිටන් මහතා සිය රුපයක් කාර්යාලය කරා ගමන් කරමින් සිරිය දී සංවිධානයේ නිලධාරින් කිහිපයෙන් මුහුගේ වාහනය තවතා අසල නිවසක් කරා වාහනය බාවිනය කරන ලෙස බිඳ කළහ. අදාළ නිවස කරා මහු ගිය විට ඉහත සංවිධානයේ නිලධාරින් සිහිප දෙනෙක් නීවිටන් මහතා බෙලුන් නීවිස තුළට රුගෙන ගොස් මුහුගේ ආගමික විශ්වාස පිළිබඳව ප්‍රශ්න කළහ. මේ අවස්ථාවේ දී වෙති පාමිණි පොලිස් නිලධාරින් දෙදෙනෙක් නීවිටන් මහතාගේ වාහනය පරික්ෂා කළහ. තම ආගමික විශ්වාස අදාළීම හා උගැන්වීම සඳහා නීවිටන් මහතා සකස් කර නීඩු විධියක් සංගැන තැබේ සිහිපයක් හා පොය් විභයක් සොයා ගන් මුව්‍ය නීවිටන් මහතා ඉදිරියේ ඒවා පුළුයේකා දැමුහ. වෙති සිරි ඕපුකට කළුදී නායකයෙහු පොලිස් නිලධාරින් ඉදිරියේ නීවිටන් මහතාට පහර දී තම විශ්වාස අත්හරර දමන බව පවත්තා මෙන් නීවිටන් මහතාට බිඳ කළේය. වෙතේ සිරිමෙන් කළුදී නායකයා වැඹුද්ධීවීමට පොලිස් නිලධාරින් කටයුතු කළේ නැත. පසුව නීවිටන් මහතාට නීවිස කරා යාමට ඉඩ දෙන ලදී.

අභ්‍යුත්‍යම ව්‍යවස්ථාවේ 126 වන ව්‍යවස්ථාව ගටයෙන් නමන්ට පෙන්සමක් ගොනු කළ නැක් ද හා එවැනි නඩුවක් ගටයෙන් නමන්ට ඉල්ලා සිරිය නැක් පරික්ෂණ පිළිබඳ සංවිධානරාජ්‍යමක ගණනයක් ලබා දීම කළ නොහැකිය. නිසියම් තකි සාධිකයක් සලකා බැඳීම පුමාණවත් නොවන අතර නීරණයක් ලබා දීම සඳහා අධිකරණයක් විසින් මෙම පරික්ෂණවල සමස්ත බ්‍රූප්‍රම සලකා බැඳීම කළ යුතු වේ”.- ටීජේරත්න සහ නවත් අයෝ එ මහජන බිංජුව සහ නවත් අයෝ” (1984) 1 Sri L R 113 නඩුවේ දී ගෙවානන්ද විනිපුරු.

මෙම උපදෙස් දෙනන්න.

(ලකුණු 20)

4. (i) “සංස්කරණයේ ර්ජයේ අංශයක් ගොස් නීයෝපිත ආයතනයක් වන්නේ ද යන ප්‍රශ්නයට නීඩ්විත පිළිතුරුක් අනිවාර්යයෙන්ම හා සියලු අවස්ථාවන් හි දී ලබා දිය නැක් පරික්ෂණ පිළිබඳ සංවිධානරාජ්‍යමක ගණනයක් ලබා දීම කළ නොහැකිය. නිසියම් තකි සාධිකයක් සලකා බැඳීම පුමාණවත් නොවන අතර නීරණයක් ලබා දීම සඳහා අධිකරණයක් විසින් මෙම පරික්ෂණවල සමස්ත බ්‍රූප්‍රම සලකා බැඳීම කළ යුතු වේ”.- ටීජේරත්න සහ නවත් අයෝ එ මහජන බිංජුව සහ නවත් අයෝ” (1984) 1 Sri L R 113 නඩුවේ දී ගෙවානන්ද විනිපුරු.

මෙම ප්‍රකාශය ඇයුමෙන් ශ්‍රී ලංකාවේ 1978 අභ්‍යුත්‍යම ව්‍යවස්ථාවේ 126 ව්‍යවස්ථාවේ ඇතුළත් ‘විධායක ගොස් පරිපාලන ක්‍රියාව’ යන විදුතෙන් අරුණ සාකච්ඡා කරන්න.

(ලකුණු 10)

- (i) “සාමාන්‍ය අවස්ථාගත කරනු ලබන් මසක කාලයේමාව අනිවාර්ය ව්‍යව ද සුවිශේෂ අවස්ථාගත කරනු ලබන් කාලයේමාව ඉක්මවා ගිය ආයුධීපනක් හාර ඇතිමේ අනිමතයක් අධිකරණයට ඇත.” - ජෝජාහ් මහේල් උත්ත්වන්හ එම අපරාධ ආකය හාර කාර්ය හාර නිශ්චිත උප පොලිස් පරික්ෂා (SC. FR Application No. 252/2006,(unreported) Decided on 15/12/2010 නඩුවේදී වන්දා ඒකනායක වේ.

ඉහත ප්‍රකාශය අසුළුවන් දී ලංකාවේ 1978 ආන්ත්‍රිකුම ව්‍යවස්ථාවේ 126 වන ව්‍යවස්ථාවේ සඳහන් එක් මසක කාල සීමා නියමයේ ආදාළ හාවය සාකච්ඡා කරන්න.

(ලකුණු 10)

II වන තොටිය

5. 1978 ජනරජ ආන්ත්‍රිකුම ව්‍යවස්ථාවට ගෙන එන ලද 13 වන ව්‍යවස්ථා සංගෝධනය සම්බන්ධයෙන් බහුතර හා සුලතර තීරණයේ ප්‍රධාන ලක්ෂණ විශ්‍රාජ කරන ලෙස විශ්වේද්‍යාලයේ බලය බෙදාහැරීම පිළිබඳ පර්යේෂණ කමිටුවේ සාමාජිකයෙකු වන තුළාන්ගත් ඉල්ලා ඇත. මේ සම්බන්ධයෙන් ඔහු මෙවැ සහය ඉල්ලා සිටී.

නඩු තීරණවල වෙනස්කම් විද්‍යා දැක්වමෙන් ඔහු වෙනුවෙන් වාර්තාවක් සකස් කරන්න.

(ලකුණු 20)

6. “පළාත්බදු මගාධිකරණ පිහිටුවේම මගින් අධිකරණ බලය බෙදාහැරීමක් සිදු නොවේ.”

ඉහත ප්‍රකාශය මග ඔබ එකත වන්නෙහි ද? 1978 ආන්ත්‍රිකුම ව්‍යවස්ථාවට ගෙන එන ලද 13 වන ව්‍යවස්ථා සංගෝධනය මගින් ජනනාවගේ අධිකරණ බලය ක්‍රියාත්මක දිරිම සම්බන්ධයෙන් භාජන්වා දෙනු ලැබූ විශේෂ වෙනස්කම් මගින් ඔවෙ පිළිතුර අනුවරු කරන්න.

(ලකුණු 20)

7. 13 ආන්ත්‍රිකුම ව්‍යවස්ථා සංගෝධනය මගින් බෙදනු ලැබූ ව්‍යවස්ථාදායක බලය සහ 1978 ආන්ත්‍රිකුම ව්‍යවස්ථාවේ 82 වන ව්‍යවස්ථාවේ මරශේදාත්මක ස්වභාවය විවේචනාත්මක ඇගැසීමකට ලක් කරන්න.

(ලකුණු 20)

8. ‘වඩා ප්‍රජාතන්ත්‍රවාදී ලෙස පෙනන පාර්ලිමේන්තු ස්වාධීපත්‍ය මූලධර්මවලට වඩා ආන්ත්‍රිකුම ව්‍යවස්ථාවාදය මගින් අවසානයේ දී ජනනාවට වැඩි ආරක්ෂාවක් ලබා ලදී’. – Friedrich Hayde, The Constitution of Liberty, p.178

ආන්ත්‍රිකුම ව්‍යවස්ථාවාදය බහුතරවාදය හා ව්‍යවස්ථා පිළිබඳ ව්‍යවස්ථා පිළිබඳ අධිකරණ සංශාලන්ධනය කෙරෙනි අවධානය තොමු කරමින් තහන ප්‍රකාශය සාකච්ඡා කරන්න.

(ලකුණු 20)

හිමිකම් අයවේරින්

THE OPEN UNIVERSITY OF SRI LANKA

LL.B. DEGREE PROGRAMME – LEVEL 4

FINAL EXAMINATION – 2011



CONSTITUTIONAL LAW II – LWU 2314

DURATION – 03 HOURS

Date : 29th March 2011

Time: 9.30 a.m. – 12.30 p.m.

Answer five questions only with at least two from each part.

Candidates will be penalized for illegible handwriting.

Part 1

1. The Sri Lankan government has planned to launch a tourism project in the Beruwala area. The “United Fishermen’s Society” of this area suspects that this project will badly affect their fisheries industry, and it has requested an impact assessment report from the relevant authorities. But the authorities have refused to commission such a report. Therefore the “United Fishermen’s Society” organized a protest campaign in the Beruwala town by displaying banners and handouts and playing drums. During the protest campaign the Police attacked the protesters and destroyed the banners. They also threatened Sirisena, the President of the “United Fishermen’s Society” and ordered him to dissolve the Society.

The next day Sirisena published an article in a newspaper criticizing the political as well the personal life of the politician who was responsible for this tourism project. On the same day Sirisena called a meeting of the Society to further discuss the issue. While discussions were going on Sirisena was shot and killed by an unidentified person.

The “United Fishermen’s Society” wishes to file a fundamental rights case in the Supreme Court on behalf of the Society and Sirisena.

Discuss.

(20 marks)

2. A special Circular was issued by the Ministry of Education pertaining to the Grade 1 admissions to the “Nisaka” government school in Colombo. One of the requirements in the circular was that “The applicant’s house should be located within a 10 kilometer radius of the school.” Rose’s parents managed to admit Rose to the school by submitting fraudulent documents to fulfill this requirement. Juliya’s parents who lived near Rose’s house came to know about Rose’s admission and they too prepared fraudulent documents and applied to the school. Juliya’s application was rejected by the school. Rose and Juliya were in identical position in regard to all the criteria in the circular.

Further, three students belonging to the special category of “low income earning parents” are annually admitted to the school according to a policy decision of this

school. Nimmi, whose case was similar to Juliya's was admitted under this category as her parents fell into the low income category.

Disappointed Juliya's parents filed a fundamental rights case in the Supreme Court, challenging non admission of their child and Rose's and Nimmi's admissions to the school.

Imagine that you are the Supreme Court judge who heard this matter and report your decision.

(20 marks)

3. "Religions for Development" is a governmental organization which is attached to the Ministry of Religious Harmony. One day several officers of the organization stopped Mr. Newton's vehicle while he was driving to the office in the morning and forced him to drive to a nearby house. When he arrived at the house several officers of the above organization forcibly took him inside and questioned him about his religious beliefs. Two police officers also arrived at this time and searched Mr. Newton's vehicle. They found some VCDs and books prepared by him to practice and teach his religious beliefs and they burnt those in front of him. A well known gang leader who was also present assaulted Mr. Newton in front of the police officers and forced him to say that he would renounce his religion. The police officers did not stop him from doing so. Mr. Newton was later allowed to go home.

Mr. Newton wants to know whether he can file a petition under Article 126 of the Constitution and what remedies could he seek under such an action?

Advise Mr. Newton.

(20 marks)

4. (i) ".....it is not possible to make an exhaustive enumeration of the tests which would invariably and in all cases provide an unfailing answer to the question whether a corporation is governmental instrumentality or agency. Consideration of any single factor may not suffice, a court will have to consider the cumulative effect of these various factors to arrive at its decision...." - *Per Sharvananda J in Wijerathne and another v. The People's Bank and another* (1984) 1 Sri L R 113

In the light of this statement, discuss the meaning of the term "executive or administrative action" in Article 126 of the 1978 Constitution of Sri Lanka.

(10 marks)

- (ii) "Although the time limit of one month is mandatory in ordinary circumstances,...in the exceptional circumstances, the Court has a discretion to entertain an application made out of time." - *Per Chandra Ekanayake, J. in Roshan Mahesh Ukwatta Vs. Sub Inspector Marasinghe, Officer in Charge, Crime* (SC. FR Application No. 252/2006,unreported) Decided on 15/12/2010

In the light of this statement discuss the applicability of the one month time bar limitation in Article 126 of the 1978 Constitution of Sri Lanka.

(10 marks)

Part II

5. Bushan a member of the University Devolution Research Committee has been asked to analyze the main features of the majority and the minority determination in the case of the 13th Amendment to the Republican Constitution of Sri Lanka 1978. He seeks your assistance in this regard.

Prepare a report for him highlighting the differences between the judgments.

(20 marks)

6. 'The establishment of Provincial High Courts does not result in the devolution of judicial power.'

Do you agree with the above statement? Support your answer with the important changes to the exercise of judicial power of the People made by the 13th Amendment to the 1978 Constitution.

(20 marks)

7. Critically evaluate the legislative power that has been devolved by the 13th Amendment and the controversial nature of Article 82 of the 1978 Constitution.

(20 marks)

8. "Constitutionalism ultimately affords greater protection to the people than the apparently more democratic principle of parliamentary sovereignty " - Friedrich Hayde, The Constitution of Liberty, p.178

Critically discuss the above statement paying attention to constitutionalism, majoritarianism and judicial review of legislation.

(20 marks)

COPYRIGHTS RESERVED

இலங்கை திறந்த பல்கலைக்கழகம்
சட்டமாணிப் பட்டப்படிப்புத் திட்டம்
மட்டம் 04

இறுதிப் பரிசை - - 2010/2011
LWU 2314 - அரசியலமைப்புச் சட்டம் II
காலம்: மூன்று(03) மணித்தியாலங்கள்



திகதி: 29.03.2011

நேரம்: மு.ப 9.30 – பி.ப 12.30

ஒவ்வொரு பகுதியிலிருந்தும் குறைந்தது இரண்டு விளாக்களையேறும் தெரிவு செய்து மொத்தமாக ஐந்து விளாக்களுக்கு மாத்திரம் விடை தருக.

தெளிவற்ற கையெழுத்துக்களுக்காக பரிசார்த்திகளுக்கு புள்ளிகள் குறைக்கப்படும்.

பகுதி I

1. பேருவளைப் பிரதேசத்தில் சுற்றுளா திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்த இலங்கை அரசாங்கமானது திட்டமிடப்பட்டுள்ளது. அப்பிரதேச ஐக்கிய மீனவர் சங்கமானது இத்திட்டமானது தமது மீனவக் கைத்தொழிலை வெகுவாக பாதிக்கும் என ஜயம் கொள்கிறது. அத்துடன் அது சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் இருந்து தாக்க மிதப்பீட்டிருக்கையை பெறும் படி கேட்டுக்கொள்கிறது. ஆனால் அதிகாரிகள் அத்தகைய அறிக்கையை செய்ய மறுத்தனர். அதனால் ஐக்கிய மீனவர் சங்கமானது துண்டுப்பிரசரங்களையும் பதாதைகளையும் காட்சிப்படுத்தியதுடன் மேளமடித்து ஒர் எதிர்பு ஆர்ப்பாட்டத்தை பேருவளை. நகரில் ஏற்பாடு செய்தது. எதிர்பு ஆர்ப்பாட்டத்தின் போது பொலீஸர் ஆர்ப்பாட்டக்காரர்களைத் தாக்கியதுடன் பதாதைகளையும் அழித்தனர். அத்துடன் அவர்கள் ஐக்கிய மீனவக் கைத்த தலைவரன் சிறிசேனவை அச்சுறுத்தியதுடன் சங்கத்தினை கலைத்துவிடும்படி கட்டளையிட்டனர்.

மறுஙாள் சிறிசேன இந்த சுற்றுளா திட்டத்திற்கு பொறுப்பான அரசியல் வாதியின் அரசியல் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையினை விமர்சித்து செய்திப்பத்திரிகை ஒன்றில் கட்டுரை ஒன்றை வெளியிட்டான். அதே நாள் இப்பிரச்சினை தொடர்பில் மேலதிக கலந்துரையாடலுக்கு சங்கத்தை கூட்டினான். கலந்துரையாடல் நடைபெற்றுக்கொண்டிருக்கும் போது சிறிசேன அடையாளம் காணப்பாத நப்ரால் கட்டுக் கொள்ளப்பட்டான்.

ஐக்கிய மீனவர் சங்கமானது சங்கத்தின் சார்பிலும் சிறிசேன சார்பிலும் அடிப்படையறிமை மனுவொன்றை தாக்கல் செய்ய விரும்புகின்றது.

அராய்க.

(20 புள்ளிகள்)

2. கொழும்பிலுள்ள அரசாங்க பாடசாலையான “நிசாக்கா” விற்கு தரம் !ற்கான அனுமதி தொடர்பில் ஒரு விவேட சுற்று நிருபம் ஒன்று கல்வியமைச்சினால் வெளியிடப்பட்டது. விண்ணப்பதாரியின் வீடானது, பாடசாலை சுற்றுவட்டாரம் 10km தொலைவில் அமைந்திருக்க வேண்டும் என்பது அச்சுற்று நிருபத்தின் ஒரு தேவைப்பாடாகும். ரோஸின் பெற்றோர்கள் இத் தேவைப்பாட்டினை பூர்த்தி செய்யும்படியான போலியான ஆவணங்களைச் சமர்ப்பித்து ஒருவாறு ரோஸை அப்பாடசாலைக்கு அனுமதிக்க செய்தனர். ரோஸின் வீட்டிற்கு அருகில் வசிக்கும் ஜூலியானாவின் பெற்றோர் ரோஸின் அனுமதி தொடர்பில் அறிந்து அவர்களும் போலியான ஆவணங்களை தயாரித்து பாடசாலைக்கு விண்ணப்பித்தனர். ஜூலியானாவின் விண்ணப்பமானது பாடசாலையால் நிராகரிக்கப்பட்டது. ரோஸ் மற்றும் ஜூலியா ஆகியோர் அச்சுற்று நிருபத்திலுள்ள அனைத்து தேவைப்பாடுகளிலும் ஒத்திருந்தனர்.

மேலும் பாடசாலைக் கொள்கைக்கேற்ப, “குறைந்த வருமானம் பெறும் பெற்றோர்” எனும் சிறப்பு வகுப்பிற்குரிய 3 மாணவர்கள் வருடாந்தம் அனுமதிக்கப்பட்டனர். ஜூலியானாவின் நிலமையை ஒத்த நிம்மி அவளது பெற்றோர் குறைந்த வருமான வகுப்பாக்கத்திற்குள் வருவதால் அவரும் அனுமதிக்கப்பட்டார்.

ஏமாற்றமடைந்த ஜூலியாவின் பெற்றோர் தமது பிள்ளையை அனுமதிக்காமையை எதிர்த்தும் ரோஸ் மற்றும் நிம்மியின் பாடசாலை அனுமதி தொடர்பிலும் அடிப்படையிருமை மனுவொன்றை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

இவ்விடயத்தை கேட்டும் உயர்நீதிமன்ற நீதிபதி நீர் என உம்மைக் கருதி உமது தீர்மானத்தை அறிக்கையிடுக.

(20 புள்ளிகள்)

3. ‘அபிவிருத்திக்காக சமயங்கள்’ என்பது சமய கூட்டுறவு அமைச்சுடன் இணைந்த ஒரு அரசாங்க நிறுவனமாகும். ஒரு நாள் காலை அந்நிறுவனத்தின் சில அதிகாரிகள் தனது அலுவலகத்திற்கு வாகனத்தை செலுத்திக் கொண்டிருந்த திரு நியூட்டனை இடையெந்திட்டு அருகிலுள்ள வீட்டிற்கு செல்லும்படி அவனை வலுக்காட்டாயமாகப் படுத்தினார். அவன் வீட்டையடைந்த போது அந் நிறுவனத்தின் சில அதிகாரிகள் பலவந்தப்படுத்தி அவனை உள்ளே எடுத்ததுடன் அவனது சமய நம்பிக்கைகள் தொடர்பில் வினாதொடுத்தனர். இரண்டு காவல்துறை உத்தியோத்தர்களும் அந்நேரத்தில் அங்கு வந்ததுடன் திரு நியூட்டனின் வாகனத்தை சோதனையிட்டனர். தனது சமய நம்பிக்கையை போதிக்கவும் அதில் ஈடுபடவும் அவனால் தயாரிக்கப்பட்ட புத்தகங்களையும் சில VCD க்களையும் பொலீஸார் கண்டெடுத்ததுடன் அவர்கள் அதனை அவன் முன்னே ஸித்தனர். ஒரு நன்கு அறியப்பட்ட கோஷ்டித்தலைவனும் அங்கிருந்ததுடன் அவன் திரு நியூட்டனை பொலீஸார் முன்னிலையில் தாக்கியதுடன் அவனது சமயத்தைக் கைவிடுமாறு கூறும்படி கட்டாயப்படுத்தினான். பொலீஸார் அவன் அப்படி செய்வதைத் தடுக்கவில்லை. திரு. நியூட்டன் பின்னர் வீட்டுச்செல்ல அனுமதிக்கப்பட்டான்.

அரசியலமைப்பின் உறுப்புரை 126ன் கீழ் தன்னால் முறைப்பாடு ஒன்றை மேற்கொள்ள முடியுமா? ஏன் அறிய திரு நியூட்டன் விரும்புகிறான் என்பதுடன் அச் செயற்பாட்டின் கீழ் எத்தகைய பரிகாரத்தை அவன் நாடலாம்.

திரு. நியூட்டனுக்கு அறிவுரை செய்க.

(20 புள்ளிகள்)

4. (I) “.....ஒரு கூட்டுத்தாபனம் அரசாங்க நிறுவனமாக்கப்பட்டதா அல்லது முகவரா எனும் வினாவிற்கு அனைத்து விடயங்களினதும் ஒரேமாதிரியான விடையினையளிப்பதற்கு பூரணமான புள்ளிவிபரப்படுத்தப்பட்ட பரிசீலனையை மேற்கொள்வது இயலுமானதல்ல. எந்த ஒரு சிறிய தரவுகளை மட்டும் ஆராய்வது போதுமானதல்ல, நீதிமன்றமானது அத்தகைய பலதரப்பட்ட தரவுகளின் கூட்டுத்திற்கை ஆராய்ந்து அதன் முடிவிற்கு வரவேண்டும்....” - Per Sharvananda J in Wijerathne and another v. The People's Bandk and another (1984) I Sri L R 113

இக் கூற்றின் பின்னணியில் “நிறுவாக அல்லது நிறைவேற்று நடவடிக்கை” எனும் பதத்தின் அர்த்தத்தினை இலங்கையில் 1978ம் ஆண்டு அரசியலமைப்பின் உறுப்புரை 126ன் கீழ் ஆராய்க.

(10 புள்ளிகள்)

4. (II) “சாதாரண சூழ்நிலைகளில் ஒரு மாதகால வரையறையானது அத்தியாவசியமாக இருந்த போதிலும் விதிவிலக்கான சூழ்நிலைகளில் காலவயையை தாண்டி மேற்கொள்ளப்பட்ட விண்ணப்பங்களைப் பெறுவதற்கு நீதிமன்றத்திற்க தற்குணிவதிகாரம் உண்டு.” - Per Chandra Ekanayake, J. in Roshan Mahesh Ukwatta Vs.Xub Inspector Marasinghe, Officer in Charge, Crime (SC. FR Application No. 252/2006,unreported) Decided on 15/12/2010

இக்கூற்றின் பின்னணியில் இலங்கையின் 1978ம் ஆண்டு அரசியலமைப்பின் உறுப்புரை 126ல் உள்ள ஒரு மாத தடை மட்டுப்பாடின் ஏற்புடைமையை ஆராய்க.

(10 புள்ளிகள்)

பகுதி II

5. இலங்கையின் 1978ம் ஆண்டு குடியரசு ரசியலமைப்பின் 13வது திருத்தத்திற்கான வழக்கின் பெரும்பான்மை மற்றும் சிறுபான்மை தீர்மானங்களின் முக்கிய அம்சங்களை பகுப்பாய்வு செய்யும்படி பல்கலைக்கழக அதிகாரப்பெறவாக்க ஆராய்ச்சிக் குழுவின் அங்கத்தவனான புசான் கேட்டுக்கொள்ளப்பட்டான். இது தொடர்பில் உமது உதவியை அவன் நாடுகின்றான். தீர்ப்புக்களுக்கிடையேயான வேறுபாடுகளை எடுத்துக்காட்டி அவனுக்காக அறிக்கையொன்றை தயாரிக்குக்

(20 புள்ளிகள்)

6. ‘மாகாண மேல் நீதிமன்றங்களின் ஸ்தாபனமானது நீதித்துறை அதிகார பரவலாக்கலாகாது.’

மேற்தரப்பட்ட கூற்றுடன் நீர் உட்படடுகின்றோ? 1978ம் ஆண்டு அரசியலமைப்பின் 13வது திருத்தத்தால் மக்களில் நீதித்துறை அதிகாரத்தை பிரயோகிப்பதற்கு செய்யப்பட்ட முக்கிய மாற்றங்களுடன் உமது விடையை ஆதாரப்படுத்துக்.

(20 புள்ளிகள்)

7. 1978ம் ஆண்டு அரசியலமைப்பின் உறுப்புரை 82ன் சர்ச்சைக்குரிய தன்மை மற்றும் 13ம் திருத்தத்தால் பரவலாக்கப்பட்ட சட்டவாக்க அதிகாரம் என்பவற்றை நூணித்து மதிப்பீடு செய்க.

(20 புள்ளிகள்)

8. “அதிக ஜனநாயக கொள்கையாக காணப்படும் பராராஞ்சமன்ற இறைமையை விட அரசியலமைப்பிமானியமானது இறுதியில் மக்களுக்கு பாரிய பாதுகாப்பை வழங்குகின்றது.” - Friedrich Hayek, the Constitution of Liberty, P178.

சட்டவாக்க நீதிமுறை மீளாய்வு பெரும்பான்மைத்துவம், மற்றும் அரசியலமைப்பிமானியம் என்பவற்றின் மீது கவனம் செலுத்தி மேற்தரப்பட்ட கூற்றை நூணித்து ஆராய்க.

(20 புள்ளிகள்)

(பதிப்புரிமை பெற்றது)